



- (iii) ஆடம்பரத் தொடர் மனைகளையும் வர்த்தகப் பிரதேசங்களையும் உள்ளடக்கி வதுவிட மற்றும் வர்த்தகக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு மூலம் பிரதேசத்தின் துறைத்தோற்றுத்தினை நிலைமாற்றி முழுப் பிரதேசத்தினதும் தொற்றுப்பாட்டினை தரமுயர்த்தும் உலகத் தரம் வாய்ந்த கருத்திட்டத்தினை உருவாக்குவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது, அத்துடன்
- (iv) இலக்கை மக்களுக்கு எதிர்காலத் தொழில் வாய்ப்பினையும் அதன் விளைவாக வருமானம் ஈட்டல் வாய்ப்படுக்களையும் வழங்குதல்.

2. சருத்திட்டக் கம்பனியின் பெயர் வன் - கொழும்பு கருத்திட்ட (பிரைவேட்) லிமிடெட் ("கருத்திட்டக் கம்பனி") ஆகும். சருத்திட்டத்தின் அமூலப்படுத்தவினதும் வர்த்தக நடவடிக்கைகளினாலும் ஆரம்பத் திசையானது இலக்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கும் சருத்திட்டக் கம்பனிக்கும் இடையில் சருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்பட்ட திசையிலிருந்து எட்டு வருடங்களாக (08) இருக்கும்.

3. மேற்கூறிப்பிடப்பட்ட சருத்திட்டத்தின் நோக்கங்களிற்காக, 2008 ஆம் ஆண்டின் திருத்தப்பட்டவாறான 14ஆம் இலக்க செயல்நூலுக்க அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தினடிப்படையில் அறிவித்தலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகள் சருத்திட்டக் கம்பனிக்கு பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும் என்பது குறித்துரைக்கப்படுகின்றது.

### அட்டவணை

#### (1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம்

##### (i) பெறுநிறுவன வருமான வரி

சருத்திட்டத்தின் இலாபத்திற்கு, தொடர் மனை விற்பனை இலாபம் நீங்கலாக, வருமான வரி விதிப்பட்ட தொடர்பான 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பத்து (10) வருட காலத்திற்கு பிரயோகிக்கப்படமாட்டாது. தொடர் மனை விற்பனையினால் கிடைக்கும் இலாபத்திற்கு ஆறு (06) வருடங்களிற்கு மாத்திரமே வரி விலக்கு அளிக்கப்படும்.

இவ் வரி விலக்குக் காலப்பகுதியானது, கருத்திட்டக் கம்பனி இலாபங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த வருடத்தின் முதல் தினத்திலிருந்து அல்லது கருத்திட்ட நிர்மாணத்தினை ஆரம்பித்து ஆறு (06) வருடங்கள் பூர்த்தியாவதுடன், இதில் எது முன்னர் நிகழ்கின்றதோ அதிவிருந்து கருத்திற் கொள்ளப்படும்.

மேற்குறித்த வரி விலக்குக் காலப்பகுதியானது கருத்திட்டக் கம்பனியானது அதன் வரி விதிக்கக்கூடிய இலாபங்களைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்த வருடத்திலிருந்து அல்லது கருத்திட்ட நிர்மாணத்தினை ஆரம்பித்து ஆறு (06) வருடத்தின் பின், இதில் எது முன்னர் நிகழ்கின்றதோ அதில் இருந்து ஆரம்பிக்கும்.

வரிச் சலுகைக் காலப்பகுதி காலாவதியான பின்னர், தொடர் மனை விற்பனையினால் கிடைக்கும் இலாபம் நீங்கலாக, ஏனைய செயற்பாடுகளில் இருந்து கிடைக்கும் இலாபத்திற்கு ஆறு (06) வருடங்களிற்கு ஜம்பது (50) விழுக்காடு பெறுநிறுவன வரி பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும்.

அவ்வாறாயினும் மேற்கூறிப்பிட்ட வரி விலக்குக் காலப்பகுதி மற்றும் சலுகைக் காலம் முடிவடைந்ததன் பின்னர் கருத்திட்டக் கம்பனியின் இலாபம் மற்றும் வருமானம் தொடர்பான வருமான வரியானது அந்த நோத்தில் அமுலில் இருக்கும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும்.

##### (ii) பங்கிலாபங்கள் மீதான வரி

விலக்களிக்கப்பட்ட இலாபத்திலிருந்து பங்குடைமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பங்கிலாபத்திற்கு குறிப்பிட்ட வரி விலக்குக் காலப்பகுதியான பத்து (10) அல்லது ஆறு (06) வருட காலப்பகுதியின் போதும் அதற்குப் பின்னர் ஒரு வருடத்தின் போதும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

##### (iii) பிடித்துவைக்கும் வரி

பின்வருவன தொடர்பாக கருத்திட்டக் கம்பனியிடமிருந்து பிடித்து வைக்கும் வரியினைக் கழிப்பதற்கோ அல்லது கம்பனியானது அதனைச் செலுத்துவதற்கோ விலக்களிக்கப்படும்:

(அ) மூலதனச் செலவிற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீதான வட்டி மீது மற்றும் மதியுரைஞர்களுக்குச் செலுத்தப்பட்ட தொழில்நுப்பக் கட்டணம்;

- (அ) வழங்கப்பட்ட முகாமைத்துவக் கட்டணம் மற்றும் உரிமைப் பங்குக் கட்டணம். எவ்வாறாயினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தமானது மொத்த இயக்க வருமானத்தின் முன்று (03) விழுக்காட்டினைத் தாண்டவில்லை என்பதற்கு உட்பட்டதாக ;
- (இ) சந்தைப்படுத்தல் கட்டணங்கள், எவ்வாறாயினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தமானது மொத்த இயக்க வருமானத்தின் ஒன்றிரை (1.5) விழுக்காட்டினைத் தாண்டவில்லை என்பதற்கு உட்பட்டதாக ;
- (ஈ) ஊக்குவிப்பு முகாமைத்துவக் கட்டணங்கள், எவ்வாறாயினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தமானது மொத்த இயக்க வருமான இலாபத்தின் பத்து (10) விழுக்காட்டினைத் தாண்டவில்லை என்பதற்கு உட்பட்டதாக.
- (iv) உழைக்கும் போதே செலுத்தும் வரி
- கருத்திட்டக் கம்பனியின் வெளிநாட்டுப் பணியாளர்கள் உழைக்கும் போதே செலுத்தும் வரியிலிருந்து விலக்களிக்கப்படுவர். ஆகக்கூதுலாக பதினைந்து (15) ஊழியர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை பிரயோகிக்கத்தக்கதாகும். இவ்வாறான உச்ச எல்லைக்கு உட்பட்டதாக இந்த விலக்கானது இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கும் கருத்திட்டக் கம்பனிக்கும் இடையில் கருத்திட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்ட திகதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு கம்பனியின் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பிரயோகிக்கத்தக்கதாகும். எந்தவொரு தனித்த ஊழியருக்கும் இந்த விலக்கானது ஐந்து (05) வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு வழங்கப்படமாட்டாது. மேலும், சிறந்த முயற்சியின் அடிப்படையில் கருத்திட்டக் கம்பனியானது படிப்படியாக அதன் வெளிநாட்டுப் பணியாளர்களை உள்ளாட்டுப் பணியாளர்கள் மூலம் பதிலீடு செய்ய வேண்டும்.

(2) **2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம் (VAT)**

கருத்திட்டத்தின் அமுலப்படுத்தலுக்குத் தேவைப்படுகின்றதும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுமான கருத்திட்டத்துடன் தொடர்புடைய சகல இறக்குமதிகளும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய சகல உள்ளாட்டுக் கொள்வனவுக்களும் சேவைகளும் கருத்திட்ட அமுலப்படுத்தல் காலப்பகுதியான எட்டு (08) வருடத்தின் போது பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக் கொடுப்பனவிலிருந்து விலக்களிக்கப்படும். கருத்திட்டத்திற்கு விநியோகத்தினை மேற்கொள்ளும் எந்த ஒப்பந்தக்காரரோ அல்லது ஒப்பந்தக்காரரின் உப ஒப்பந்தக்காரரோ VAT சட்டத்தினால் அனுமதிக்கப்படவாறாக இடைநிறுத்தக்கிற்கு உரித்துவையவராவர்.

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கம்பனியானது அதன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த திகதியிலிருந்து VAT கொடுப்பனவினைச் செலுத்துவதற்குப் பொறுப்புடையதாகும்.

(3) **2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் விமான நிலைய அறவீட்டுச் சட்டம்**

கருத்திட்டத்தின் அமுலப்படுத்தலுக்குத் தேவைப்படுகின்றதும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுமான கருத்திட்டத்துடன் தொடர்புடையதும் கருத்திட்ட அமுலப்படுத்தல் காலப்பகுதியான எட்டு (08) வருட காலப்பகுதியினால் இறக்குமதி செய்யப்பட்டதுமான பொருட்களுக்கு கம்பனியானது துறைமுகங்கள் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டினைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும். கருத்திட்டக் கம்பனியானது கருத்திட்டத்திற்காக நேரடியாக இறக்குமதி செய்பவை மீது அல்லது கருத்திட்ட நோக்கங்களிற்காக ஒப்பந்தக்காரரினாலோ அல்லது உப ஒப்பந்தக்காரரினாலோ இறக்குமதி செய்யப்படுவதை மீது இந்த விலக்குப் பிரயோகிக்கத்தக்கதாகும். கீழே விடைய இலக்கம் (5) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவ்வாறான பொருட்களைப் பெற்றுக்கொள்பவர் கருத்திட்டக் கம்பனியாக இருக்கும் வரையிலேயே இந்த விலக்கு செல்லுபடியாகும்.

(4) **நிர்மாணக்கைத்தொழிற்துறை உத்தரவாத நிதிய அறவீடு**

2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கருத்திட்டம் தொடர்பாக விதிக்கப்படும் நிர்மாணக்கைத்தொழிற்துறை உத்தரவாத நிதிய அறவீட்டிலிருந்து கருத்திட்டக் கம்பனிக்கு / ஒப்பந்தக்காரருக்கு விலக்களிக்கப்படும்.

(5) **கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதி மீது சங்கத் தீர்வை (சங்கக் கட்டளைச் சட்டம் - அத்தியாயம் 235)**

கருத்திட்டத்தினை அமுலப்படுத்தும் கருத்திட்டக் கம்பனியின் பெயரினால் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு இறக்குமதி செய்யப்படும் மூலதனத் தன்மையினைக் கொண்ட கருத்திட்டப் பொருட்கள் சகலவற்றிற்கும் மேலும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய வேறு ஏதாவது பொருட்களுக்கும் சுங்கத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்படும். இவ்வாறு கருத்திட்டத்தின் நோக்கத்திற்காக கருத்திட்டக் கம்பனியானால் நேரடியாகவோ அல்லது ஒப்பந்தக்காரரினாலோ அல்லது ஒப்பந்தக்காரரின் உப ஒப்பந்தக்காரரினாலோ கருத்திட்டக் கம்பனியின் பெயரில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கருத்திட்டக் காலப்பகுதியான எட்டு (08) வருடங்களினுள் தடுக்கப்பட்ட பொருட்களின்

பாட்டியலிலுள்ள பொருட்களினைக் கொண்டிருத்தலாகாது. தடுக்கப்பட்ட பொருட்கள் இலங்கையில் பூரணமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை அல்லது கருத்திட்டத்தின் பூர்த்திக்காக போதிய தரத்திலும் அளவிலும் காலக்கெடுவினுள்ளும் கிடைக்கக்கூடியதாக இல்லை எனும் பட்சத்தில் அவற்றிற்கும் சங்கத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்படும்.

பொதுவாக, கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களை, பொருட்களைப் பெற்றுக்கொள்பவரின் பெயர் கருத்திட்டக் கம்பனியின் பெயராக இருக்கையில் மாத்திரமே, மேலே வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக கருத்திட்டக் காலப்பகுதியான எட்டு (08) வருடங்களினால் ஒப்பந்தக்காரர் மூலமோ அல்லது உப ஒப்பந்தக்காரர் மூலமோ இறக்குமதி செய்யமுடியும். எனவே, இவ்வாறான இறக்குமதியானது வேறு இறக்குமதிகளுடன் மேற்கொள்ளப்படுகையில் கருத்திட்டக் கம்பனியின் கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களுக்கு மாத்திரமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சலுகையானது கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முழுப்பொறுப்பும் கருத்திட்டக் கம்பனியினைச் சார்ந்ததாகும். அவ்வாறாயின், எக்காரணத்திற்காகவும் இந்த நிபந்தனையானது மீறப்பட்டால், அதே நேரத்தில் நிலவக்கூடிய சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளின் கீழ் செலுத்தப்படவேண்டிய வரிகளும் விதிப்பணவுகளும் கருத்திட்டத்துடன் தொடர்பற்றான பொருட்களாக இருக்கின்ற சுலப பொருட்களுக்கும் பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும் என்பதுடன் அவ்வாறான வரிகளை உடனடியாகச் செலுத்தவேண்டியுமிருக்கும். கருத்திட்டத்திற்கான கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களின் எப்பகுதியும் அவ்வாறான வரிகளும் உடனடியாகச் செலுத்தப்படவேண்டியவையாக இருக்கும். கருத்திட்டத்தின் ஊழியர்கள், மதியுரைஞர்கள் அல்லது வேறு எவரினதும் தனிப்பட்ட பாவணைக்காக இறக்குமதி செய்யப்படும் எப்பொருட்களும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களாகக் கருதப்படமாட்டாது. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் கீழ் கருத்திட்டக் கம்பனிக்கு வழங்கப்படும் விலக்குகள்/ சலுகைகளாப் பொறுத்த அளவில், கருத்திட்டத்துடன் அல்லது கருத்திட்டக் கம்பனியுடன் தொடர்புடைய வேறு ஏதாவது தரப்பிற்கு அத்தொடர்பின் காரணமாக அல்லது அத்தொடர்பின் விளைவால் எவ்விதமான விலக்குகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்படமாட்டாது.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பாஜ்,  
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்.

கொழும்பு,

2014, ஜூலை 21.